

**இருப்பாய்வும் பிழைத் திருத்தமும்
மாதிரி வினாத்தாள்-2**

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:45:00 Hrs

Total Marks : 35

பகுதி-அ

5 x 1 = 5

- 1) அலுவலகத் தட்டச்சுப் பொறியைச் சீர் செய்யச் செலவிட்ட தொகை பற்று வைக்க வேண்டியது.....
(a) சில்லறை செலவு கணக்கில் (b) தட்டச்சுப்பொறி கணக்கில் (c) பழுதுபார்ப்புக் கணக்கில்
- 2) புதிய இயந்திரத்தை நிறுவுவதற்காக வேலையாளர்களுக்கு தரப்பட்ட கூலி பற்று வைக்க வேண்டியது
(a) கூலிக்கு கணக்கில் (b) இயந்திரக் கணக்கில் (c) ஆலைச் செலவுக் கணக்கில்
- 3) மேலாளருக்குச் செலுத்தப்பட்ட ஊதியம் பற்று வைக்க வேண்டியது
(a) மேலாளர் கணக்கில் (b) அலுவலகச் செலவு கணக்கில் (c) ஊதியக் கணக்கில்
- 4) உரிமையாளர் தன்னுடைய குடும்ப பயனுக்காக எடுத்துக்கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது
(a) எடுப்புக் கணக்கில் (b) விற்பனைக் கணக்கில் (c) கொள்முதல் கணக்கில்
- 5) வாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு.மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது.....
(a) மணி கணக்கு (b) சில்லறை வருமானக் கணக்கு (c) திரும்பப் பெற்ற வராக் கடன் கணக்கு

பகுதி-ஆ

3 x 2 = 6

- 6) இருப்பாய்வு உடன்படுவது எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.
- 7) பிழைகளின் வகைகளைக் கூறுக.
- 8) சிறு குறிப்பு வரைக.
(அ) விதிப்பிழை (ஆ) ஈடுகட்டும் பிழை (இ) கூட்டல் பிழை (ஈ) எடுத்தெழுதுதல் பிழை

பகுதி-இ

3 x 3 = 9

- 9) பிழைத் திருத்தம் என்றால் என்ன?
- 10) இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழைகள் யாவை?
- 11) பிழைகளை எவ்வழிகளில் திருத்தலாம்?

பகுதி-ஈ

3 x 5 = 15

- 12) திரு.பாலன் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புக்களைக் கொண்டு 31.12.2000 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க.

முதல்	3,40,000
கடனீந்தோர்	13,000
எடுப்புகள்	4,000
கொள்முதல் திருப்பம்	38,200
உள் ஏற்றிச்செல் செலவு	5,800
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	7,000
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	16,000
கடனாளிகள்	1,44,000
விற்பனை	2,200
காப்பீடு	2,50,000
பெற்ற வட்டி	800
ஊதியம்	94,000
கொள்முதல்	3,400
விற்பனைத் திருப்பம்	2,400
நிலம்	1,400
பெற்ற கழிவு	5,000
அச்சு, எழுது பொருள்	29,900
சரக்கிருப்பு	50,000
எந்திரம்	5,000
கூலி	1,600
வாடகை	1,700
மின்கட்டணம்	2,400

13) திரு.செந்தில் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புக்களைக் கொண்டு 30.06.2004 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க

	RS.
முதல்	4,70,200
கைவச ரொக்கம்	6,000
கட்டடம்	3,20,000
சரக்கிருப்பு	33,000
இயந்திரம்	1,58,000
பற்பல கடனாளிகள்	48,000
பழுதுபார்த்து	4,500
பற்பல கடனீந்தோர்	26,000
செலுத்திய கழிவு	750
வாடகை, வரிகள்	6,300
கொள்முதல்	1,65,000
அளித்த தள்ளுபடி	650
ஊதியம்	70,600
எடுப்புகள்	5,000
வாராக்கடன்	1,350
காப்பீடு	3,300
விற்பனை	2,90,000
தொலைபேசி	6,450
அறைக்கலன்	11,000
முகமதுவிடம் பெற்ற கடன்	51,000
ஈட்டிய கழிவு	1,100
காப்பு நிதி	5,900
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	8,600
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	6,000

14) திருமதி.சுஜாதாவின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்காணும் இருப்புக்களைக் கொண்டு, 31.03.2003 ஆம் நாளைய யிருப்பாய்வு தயாரிக்க.

	Rs
முதல்	2,12,000
எடுப்புகள்	43,000
கடனீந்தோர்	61,500
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	22,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்	72,600
கடனாளிகள்	55,000
கொள்முதல்	2,98,000
வாங்கிவச ரொக்கம்	1,46,250
செலுத்திய கழிவு	250
விற்பனை	3,64,000
ஊதியம்	44,950
விற்பனை திருப்பம்	500
கொள்முதல் திருப்பம்	2,550
பயனச் செலவுகள்	12,300
சமீமிடமிருந்து பெற்ற கடன்	2,50,000
அறைக்கலன், பொருத்துக்கள்	12,250
தொடக்கச் சரக்கிருப்பு	2,23,500
பெற்ற தள்ளுபடி	2,000
கைவச ரொக்கம்	5,450
